

## புதுச்சேரி அரசு

## மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

## ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்திற்குச் சொந்தமான பழைய செய்தித்தாள்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவற்றை வாங்கும் பொருட்டு ஒரு கிலோவிற்கு சம்மதித்த விலையைக் குறிப்பிட்டு மூடி முத்திரையிட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களுக்கு தனித்தனியே விலை விகிதம் ஒரு கிலோவிற்கு இவ்வளவு என்று குறிப்பிட வேண்டும்.

ஒரு  
கிலோவிற்கான  
விலை

(1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் . . ₹

(2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் . . ₹

3. ஒப்பந்தப்புள்ளியை அனுப்ப எண்ணுவோர் உரிய அனுமதியுடன் 21-2-2011 மற்றும் 22-2-2011 ஆகிய தினங்களில் கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகங்களுக்குச் சென்று செய்தித்தாள்களைப் பார்வையிடலாம்.

(1) ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அதிகாரி, பிரிவு-I, நகராட்சி வணிக வளாகம், வில்லியனூர்.

(2) ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அதிகாரி, பிரிவு-III, 13, சொர்ணா நகர், அரியாங்குப்பம்.

(3) ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அதிகாரி, பிரிவு-IV, மகாத்மா காந்தி வீதி, முத்தியால்பேட்டை.

(4) ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அதிகாரி, பிரிவு-V, சித்தன்குடி, புதுச்சேரி.

(5) பணிபுரியும் மகளிர் விடுதி, ராஜாஜி நகர், புதுச்சேரி-8.

(6) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, 50, சித்தன்குடி, புதுச்சேரி.

4. முத்திரையிடப்பட்ட உறையின் மீது “பழைய செய்தித்தாள்கள் (தமிழ் / ஆங்கிலம்) வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு அவற்றை, இயக்குநர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சித்தன்குடி, புதுச்சேரி என்ற முகவரிக்கு 23-2-2011 அன்று காலை 10.00 மணிக்குள்

கிடைக்கப்பெறுமாறு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பிப் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் உடனே மேற்படி அலுவலகத்தில் வந்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் 10.30 மணிக்கு திறக்கப்படும்.

5. ஒப்பந்தப்புள்ளியை அனுப்பியவர்கள் ஒப்பந்தப்புள்ளி முன் வைப்புத் தொகையாக ₹ 1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) பணமாக செலுத்தவேண்டும். வெற்றி பெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத்தொகை பரிசீலனை முடிந்தவுடன் திருப்பித்தரப்படும். வெற்றி பெற்ற ஒப்பந்ததாரர் இவ்வலுவலகம் மற்றும் துணை அலுவலகங்களில் உள்ள பழைய செய்தித்தாள்களை தங்கள் பொறுப்பில் எடுத்துச் செல்ல வேண்டும்.

6. ஒப்பந்தத்தில் வெற்றி பெற்ற ஒப்பந்ததாரர் முழுத்தொகையினையும் உடனடியாக செலுத்திவிட்டு செய்தித்தாள்களை அவரது சொந்த செலவினம் பொறுப்பிலும் அலுவலக நேரத்தில் இரண்டு நாட்களுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். தவறினால் அவர் செலுத்திய முன்வைப்புத் தொகையுடன் செய்தித்தாள்களை எடுத்துச் செல்லும் உரிமையையும் இழப்பார். அவர் செலுத்திய முன் வைப்புத்தொகை அரசு கணக்கில் சேர்க்கப்படும்.

7. எந்த ஓர் ஒப்பந்தப்புள்ளியை ஏற்கவும் அல்லது அவைகளை முழுவதுமாகவோ, பகுதியாகவோ எவ்வித காரணம் காட்டாமல் மறுப்பதற்கும் கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு. விதிகளை மீறினால் முன்வைப்புத்தொகை திருப்பித்தரப்படமாட்டாது.

8. ஒப்பந்தப்புள்ளி ஏற்கப்பட்ட பிறகு பொருட்களின் அளவு, தரம் மற்றும் மதிப்பு சம்பந்தமாக எவ்விதக் கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது. அலுவலக நேரங்களில் மட்டுமே ஒப்பந்தப்புடி பழைய செய்தித்தாள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

9. நடைமுறையில் உள்ளபடி விற்பனை வரி தனியாக வசூலிக்கப்படும்.

10. வெற்றி பெற்ற ஒப்பந்ததாரர் பழைய செய்தித்தாள்களை நிறுப்பதற்கு தனது சொந்தப்பொறுப்பில் ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். அவை கீழே கையொப்பம் இட்டுள்ளவரால் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏற்படையதாய் இருக்கவேண்டும்.

புதுச்சேரி, 2011 ஫ெப்ரவரி மீ 8வ.

இயக்குநர்.

புதுச்சேரி அரசு

துணை ஆணையர் (கலால்) அலுவலகம்

எண் A.S. 4(B)/08-09/DCE/RR/2011/3

5-ஆம் நெ. நழனா

(27-வது பிரிவு)

ஜப்தி நோட்டீஸ்

புதுச்சேரி, லாஸ்பேட், சுப்ரமணியர் கோயில் தெருவில் வசிக்கும் திரு. S. வசந்தராமன், த/பெ. சேதுராமன் (முந்தைய குத்தகைதாரர்-சாராயக்கடை எண் 4/B/2008-09) மற்றும் ஜாமீன்தாரர் திருமதி S. வசந்தா, க/பெ. சேதுராமன் என்பவருக்குப் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்.

இதனால் தங்களுக்கு தெரிவிப்பதென்னவென்றால் ₹ 11,08,013 மற்றும் வட்டி செலுத்தும்படியாக கிரமப்படி எழுத்து மூலமாய் உம்மைக் கேட்டிருந்தும், அந்தத் தொகையை நீர் செலுத்தாதிருக்கிறபடியால் அல்லது செலுத்தாதிருப்பதற்குப் போதுமான காரணம் காட்டாதிருக்கிறபடியால் உமக்குச் சொந்தமாயிருக்கும் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள நிலம்/மனைகள் இதனால் ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உம்மிடமிருந்து சேரவேண்டிய பாக்கி வட்டி சகிதமாகவும் இதர செலவுகள் சகிதமாகவும் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதிக்குள் செலுத்தப்பட்டாலொழிய, மேற்படி நிலமானது சட்டகிரமப்படி ஏலத்துக்குக் கொண்டுவரப்படும். இன்னும் உமக்குத் தெரிவிப்பதென்னவென்றால் இந்த ஜப்தி நோட்டீஸ் தேதியிலிருந்து இதனால் ஜப்தி செய்யப்பட்ட உம்முடைய நிலம் விற்பனை தேதி வரையில் அந்த நிலத்தின்மேல் ஏற்படும் சகல கிஸ்திகளையும் செலுத்துவதற்கு நீர் உத்தரவாதியாயிருப்பதுமில்லாமல் அந்தப்படி உத்தரவாதியாயிருப்பதாகக் கருதவும்படுவீர். மேலும் மேற்படி கிஸ்தி நிலத்தீர்வை பாக்கியைப்போல் உம்மிடத்திலிருந்து டிமாண்ட் செய்து வசூலிக்கப்படும்.

**நிலத்தின் விபரம்**

வரிசை எண்	நிலத்தின் உரிமையாளர் பெயர்	வருவாய் கிராமம்	மறு அளவை எண்	விஸ்தீரணம்
(1)	(2)	(3)	(4)	(5)
1	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	சேலியமேடு	126/1	ஹெ. ஆர். சா. 1 07 00
2	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	சேலியமேடு	150/2	0 15 50
3	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	சேலியமேடு	153/4	0 87 00
4	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	சேலியமேடு	132/1	1 61 00
5	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	பாகூர்	51/9	0 06 42
6	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	பாகூர்	21/2	1 78 50
7	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	சாரம்	220/3	28800 சதுர அடி

இடம் : புதுச்சேரி

தேதி : 3-2-2011

**தாசில்தார்,**

(வருவாய் வரி வசூல்).

**முக்கிய கவனிப்பு :** ஜப்தி செய்யப்பட்ட நிலத்தில் நன்றாய்த் தெரியும்படியான ஒரு பாகத்தில் இந்த நோட்டீசை ஒட்டவேண்டும். ஜப்தி செய்த சங்கதியை நிலத்தில் பகிரங்கமாக பிரசித்தப்படுத்த வேண்டியதுமல்லாமல் அரசு கெஜட்டில் பிரசுரிக்கவும் வேண்டும் (1970-ஆம் வருடம் 14-ஆவது ஆக்ட் 27-வது பிரிவு).

**7-ஆம் நெ. நமூனா**

(36-வது பிரிவு)

**நில விற்பனை நோட்டீஸ்**

இதனால் அறிக்கையிடுகிறதென்னவென்றால் இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் நிலத்துக்கு உடையவரும் கிஸ்தி பாக்கிதாரருமாகிய புதுச்சேரி, லாஸ்பேட், சுப்ரமணியர் கோயில் தெருவில் வசிக்கும் திரு. S. வசந்தராமன், த/பெ. சேதுராமன், (முந்தைய குத்தகைதாரர்-சாராயக்கடை எண் 4/B/2008-09) மற்றும் ஜாமீன்தாரர் திருமதி S. வசந்தா, க/பெ. சேதுராமன் செலுத்த வேண்டிய நிலத்தீர்வை பாக்கிக்காக ஜப்தி செய்யப்பட்டிருக்கும் நிலங்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அடியிற்கண்ட நிலங்கள் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி விற்பனை தள்ளிவைக்கப்படக்கூடிய வேறு தினத்திலாவது பகிரங்கமான ஏலம் மூலமாய் விற்பனை செய்யப்படும். இந்த விற்பனை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். மேற்படி நிலங்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக உயர்ந்த விலைக்குக் கேட்பவருக்குக் கொடுத்துவிடப்படும்.

2. நிலத்தை வாங்குகிறவர் நடைமுறை பசலி முழுதுக்காகவும் (அல்லது சந்தர்ப்பத்துக்கேற்றபடி அதில் மிகுதி பாகத்திற்காக) அந்த நிலத்துக்குச் செலுத்தவேண்டிய நடைமுறை தீர்வை பின்புறம் கண்ட ஸ்டேட்மெண்டில் விவரித்திருக்கும்படி ₹ 11,08,013 மற்றும் வட்டி ஆகும்.

3. மேற்படி நிலத்தை வாங்குகிறவர்கள் விற்பனை காலத்தில் கிரயத்தொகையில் நூற்றுக்கு 15 வீதம் ஏற்படுகிற தொகையை டேவணியாகக் கட்டிவைக்க வேண்டும். பாக்கி கிரயத் தொகையை விற்பனை நடந்த தினத்திலிருந்து 30 தினத்திற்குள் அவர்கள் செலுத்தத்தவறிப்போனால் அவர்கள் டேவணியாகக் கட்டி வைத்திருக்கும் பணத்தை இழந்துவிடுவதற்குள்ளாவார்கள்.

4. அந்தப்படி டேவணி கட்டப்படாவிட்டாலும் பாக்கி கிரயத்தொகை செலுத்தப்படாவிட்டாலும் மேற்படி நிலங்கள் முதலில் கிரயத்துக்கு வாங்கியவருடைய செலவிலும் பொறுப்பின்மேலும் மறு ஏலம் போடப்படும்.

5. விற்பனையில் ஏலம் கேட்கும் நபர்கள் அவர்கள் தங்களுக்காகவே ஏலம் கேட்கிறார்களா அல்லது மற்றவர்களுக்காக ஏஜெண்டுகளாயிருந்து (காரியஸ்தர்களாயிருந்து) ஏலம் கேட்கிறார்களா என்று தெரிவிக்கும்படியும், அவர்கள் ஏஜெண்டுகளாயிருந்து ஏலம் கேட்கிறபட்சத்தில், அவர்களுடைய முதலாளிகளால் கையெழுத்து செய்யப்பட்ட எழுத்து மூலமான அதிகாரபத்திரத்தைக் கொடுத்துவைக்கும்படியும் கேட்கலாம். அந்தப்படி அவர்கள் செய்யாதபட்சத்தில் அவர்கள் ஏலம் கேட்பதைத் தள்ளிவிடலாம்.

6. பாக்கிதாரராவது அவர் தரப்பில் பிரவர்த்திக்கிற அல்லது பிரஸ்தாப நிலத்தில் பாத்தியதைக் கொண்டாடுகிற வேறு நபராவது தீர்வை பாக்கித் தொகை முழுவதையும் வட்டி சகிதமாகவும் இதர செலவுகள் சகிதமாகவும் கொடுக்கவந்தால் விற்பனையை நிறுத்திவைக்க வேண்டும். ஆனால் ஏலம் போடுவதற்காக நியமிக்கப்பட்ட தினத்துக்கு முந்தைய தினம் கூரியாஸ்தமனத்துக்கு முன்னமே அந்தப்படி கொடுக்க வரவேண்டும்.

7. கலெக்டராவது, இது விஷயமாய் அதிகாரம் கொடுக்கப்பெற்றிருக்கும் வேறு உத்தியயோகஸ்தராவது விற்பனையை ஊர்ஜிதப்படுத்துகிறவரையில் அது முடிவானதாகாது. மேலும் அப்படிப்பட்ட விற்பனைகளுக்குச் சம்பந்தப்பட்ட எவையேனும் நடவடிக்கைகளினால் துன்பமடைந்த நபர்கள் அப்பீல் செய்துகொள்வது சித்தியமாயிருக்கும் பொருட்டு விற்பனை தேதிக்கும் அதை ஊர்ஜிதப்படுத்தும் தேதிக்கும் இடையில் முப்பது தினம் சாவகாசம் கொடுக்கப்படும். விற்பனை ஊர்ஜிதப்படுத்துவதன்மேல் மேற்படி நிலங்கள் கிரயத்துக்கு வாங்கியவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்படும். மேலும் கலெக்டருடைய கையெழுத்தும் முத்திரையும் போட்ட விற்பனை சர்ட்டிபிகேட் ஒன்று அதற்குள்ள ஸ்டாம்ப் கட்டணம் செலுத்தப்படுவதன்மேல் அவருக்குக் கொடுக்கப்படும்.

8. மேற்படி நிலங்களின் விவரணத்திலாவது அவைகளின் உத்தேச விஸ்தீரணத்திலாவது பிழைகள் இருந்தால் அதற்குக் கவர்மெண்டார் உத்திரவாதியாகமாட்டார்கள் என்பதை ஸ்பஷ்டமாய் அறிந்து கொள்ள வேண்டும்.

9. மேலும், மேற்படி நிலத்துக்காக கவர்மெண்டாருக்குச் செலுத்தத்தக்க தீர்வையானது ஜில்லாவின் நிலத்தீர்வை பைசலேற்பாட்டைப் பொதுவாய் எப்போதாகிலும் புனராலோசனை செய்து திருத்தும் போது மாற்றப்படுவற்கு உட்பட்டதாகும் என்பதைக் கிரயத்துக்கு வாங்குகிறவர்கள் அறிய வேண்டும்.

#### நிலத்தின் விபரம்

தாலுக்கா	கிராமம்	பாக்கிதாரர் பெயர்	மறு அளவை எண்	நன்செய் (அல்லது) புன்செய்	விஸ்தீரணம்	கிரயத்துக்கு வாங்கியவர் செலுத்த வேண்டிய தொகை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
பாகூர்	சேலியமேடு	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	126/1	நன்செய்	ஹெ. ஆர். சா. 1 07 00	₹ 11,08,013 மற்றும் வட்டி
பாகூர்	சேலியமேடு	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	150/2	நன்செய்	0 15 50	
பாகூர்	சேலியமேடு	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	153/4	புன்செய்	0 87 00	
பாகூர்	சேலியமேடு	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	132/1	நன்செய்	1 61 00	
பாகூர்	பாகூர்	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	51/9	நன்செய்	0 06 42	
பாகூர்	பாகூர்	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	21/2	நன்செய்	1 78 50	
உழவர்கரை	சாரம்	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	220/3	நன்செய்	28800 சதுர அடி	

இடம் : புதுச்சேரி

தேதி : 3-2-2011

**தாசில்தார்,**

(வருவாய் வரி வசூல்).

குறிப்பு : விற்பனை செய்ய உத்தேசித்திருக்கும் நிலம் ரயத்துவாரி காணியாட்சியின் படிக்கன்றி மற்றபடி கைப்பற்றில் இருந்து வந்தால் இந்தப்பகுதியை அடித்து விடவும்.

**8-ஆம் நெ. நழனா****வீடு அல்லது நிலம் விற்பனை நோட்டீஸ்**

இதனால் அறிவிப்பதென்னவென்றால் பாக்கிதாரர் திரு. S. வசந்தராமன், த/பெ. சேதுராமன், (முந்தைய குத்தகைதாரர்-சாராயக்கடை எண் 4/B/2008-09) மற்றும் ஜாமீன்தாரர் திருமதி S. வசந்தா, க/பெ. சேதுராமன் அவர் தரப்பில் பிரவர்த்திக்கிற அல்லது பிரஸ்தாப நிலத்தில் பாத்தியதைக் கொண்டாடுகிற வேறே நபராவது தீர்வை பாக்கித் தொகை முழுவதையும் வட்டி சகிதமாகவும் இதர செலவுகள் சகிதமாகவும் ஏலம் போடுவதற்காக நியமிக்கப்பட்ட 21-2-2011 அன்றைக்கு முந்திய தினம் சூரியாஸ்தமனத்துக்கு முன்னமே கொடுக்க முன்வந்தாலொழிய தீர்வை பாக்கியாக 1970-ஆம் வருடத்திய பாண்டிச்சேரி வரி வசூல் சட்டத்தின் கீழ் இதனடியில் கண்ட நிலங்கள் அல்லது வீடுகள் பகிரங்கமான ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.

தாலுக்கா	கிராமம்	மறு அளவை எண்	நன்செய் (அல்லது) புன்செய்	விஸ்தீரணம்	தீர்வை பாக்கித் தொகை	பாக்கிதாரர் பெயர்	ஏலத்திற்காக நியமிக்கப் பட்ட தேதி
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
பாகூர்	சேலியமேடு	126/1	நன்செய்	1 07 00	₹ 11,08,013 மற்றும் வட்டி	S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	21-2-2011 காலை 10.00 மணி.
பாகூர்	சேலியமேடு	150/2	நன்செய்	0 15 50		S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	
பாகூர்	சேலியமேடு	153/4	புன்செய்	0 87 00		S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	
பாகூர்	சேலியமேடு	132/1	நன்செய்	1 61 00		S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	
பாகூர்	பாகூர்	51/9	நன்செய்	0 06 42		S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	
பாகூர்	பாகூர்	21/2	நன்செய்	1 78 50		S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	
உழவர்கரை	சாரம்	220/3	நன்செய்	28800 சதுர அடி		S. வசந்தா, க/பெ. சேதுராமன், லாஸ்பேட், புதுச்சேரி-8.	

இடம் : புதுச்சேரி,  
தேதி : 3-2-2011.

**தாசில்தார்,**  
(வருவாய் வரி வசூல்).

GOVERNMENT OF PUDUCHERRY  
OFFICE OF THE DEPUTY COMMISSIONER (EXCISE)

No. A.S. 4(B)/08-09/DCE/RR/2011/3.

Puducherry, the 3rd February 2011.

FORM No. 5  
(Section 27)

**NOTICE OF ATTACHMENT**

Notice of attachment to Thiru S. Vasantharaman, son of Sethuraman, Subramaniam Koil Street, Lawspet, Puducherry-8. (Ex-Lessee A.S. No. 4/B/2008-09) and surety Tmt. S. Vasantha, wife of Sethuraman.

Take notice that as you have not paid or shown sufficient cause for the non-payment of ₹ 11,08,013 plus interest although the said sum has been duly demanded in writing from you, the landed properties belonging to you is hereby placed under attachment, and that unless the arrear due by you with interest and other charges be paid within 21st February, 2011, the landed properties will be brought to sale in due course of law. You will further take notice that from the date of this attachment notice till the date of sale of your land hereby attached, you are, and will be held, liable for all kist thereon accruing, and the said kist will be demanded of and levied from you as arrears of land revenue.

**DETAILS OF LAND**

Sl. No.	Name of registered owner of land	Revenue Village	Re-survey No.	Extent		
(1)	(2)	(3)	(4)	(5)		
				H.	A.	Ca.
1	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Seliamedu	126/1	1	07	00
2	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Seliamedu	150/2	0	15	50
3	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Seliamedu	153/4	0	87	00
4	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Seliamedu	132/1	1	61	00
5	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Bahour	51/9	0	06	42
6	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Bahour	21/2	1	78	50
7	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Saram	220/3	28800 sq. ft.		

Station : Puducherry,  
Date : 3-2-2011.

**TAHSILDAR,**  
Revenue Recovery.

*N.B.* : This notice should be affirmed to some conspicuous part of the land attached. The attachment should be publicly proclaimed on the land and should be published in the official gazette.

## FORM No. 7

## (Section 36)

## NOTICE OF SALE OF LAND

1. It is hereby notified that the undermentioned lands selected out of those attached in satisfaction of arrears of land revenue due by Thiru S. Vasantharaman, S/o. Sethuraman, Subramaniam Koil Street, Lawspet, Puducherry-8. (Ex-Lessee A.S. No. 4/B/2008-09) and surety Tmt. S. Vasantha, wife of Sethuraman, the present registered land holders and revenue defaulters, will be sold by public auction at the Villages of Bahour, Seliamedu in Bahour Taluk and Saram in Oulgaret Taluk of the Puducherry District on the 21st February, 2011 or other day to which the sale may be adjourned. The sale will commence at 10.00 a.m. and the lands will be knocked down to the highest bidder.

2. The current revenue payable by the purchaser on the lands for the whole (or remainder as the case may be) of the current fasli is ₹11,08,013 plus interest as shown in detail in the statement below.

3. Purchasers will be required to deposit 15 *per cent.* of the purchase money at the time of sale and if they fail to pay the remainder of purchase-money within thirty days from the day of sale, the money deposited by them shall be liable to forfeiture.

4. When such deposit shall not be made nor the remaining purchase money paid up, the lands will be resold at the expense and risk of the first purchaser.

5. Persons bidding at a sale may be required to state whether they bid on their own account or agents and in the latter case to deposit a written authority signed by their principals, otherwise their bids may be rejected.

6. The sale shall be stayed if the defaulter or other person, acting on his behalf or claiming an interest in the land, tenders the full amount of the arrears of revenue with interest and other charges, provided such tender be made before sunset on the day previous to that appointed for the sale.

7. The sale will not be final until confirmed by the Collector or other officer empowered in that behalf and a period of thirty days will be allowed between sale and confirmation to admit of parties aggrieved by any proceeding in connection with sales, presenting appeals. On confirmation of the sale, the lands will be registered in the name of the purchaser, and a certificate of sale signed and sealed by the Collector will be granted to him on payment of the stamp duty thereon.

8. It is to be distinctly understood that Government are not responsible for errors either in the description of the lands or in their estimated extent.

9. Purchasers will also understand that the assessment payable to Government on the land will be liable to alteration at any general revision of the Land Revenue Settlement of the District.

*Note :* This clause should be struck out if the land proposed to be sold is held on other than ryotwari tenure.

Taluk	Village	Name of defaulter	Description of land-nanja/ punja/ garden and buildings of defaulter	Field No.	Field letter	Name	Estimate extent	Assessment	Amount payable by the purchaser
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
Bahour	Seliamedu	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Wet land	126/1	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	H. A. Ca. 1 07 00	—	₹ 11,08,013 plus interest
Bahour	Seliamedu	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Wet land	150/2	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	0 15 50	—	

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
							H. A. Ca.		
Bahour	Seliamedu	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Dry land	153/4	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	0 87 00	—	
Bahour	Seliamedu	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Wet land	132/1	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	1 61 00	—	
Bahour	Bahour	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Wet land	51/9	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	0 06 42	—	
Bahour	Bahour	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Wet land	21/2	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	1 78 50	—	
Oulgaret	Saram	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	Wet land	220/3	—	S. Vasantha, W/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	28800 sq. ft.	—	

Station : Puducherry

Date : 3-2-2011

TAHSILDAR,  
(Revenue Recovery).

## FORM No. 8

## NOTICE OF SALE OF LAND

It is hereby notified that the undermentioned lands will be sold by public auction on 21-2-2011 at 10.00 a.m. at Bahour, Seliamedu Revenue Villages in Bahour Taluk and Saram Revenue Village in Oulgaret Taluk for arrears of revenue by Thiru S. Vasantharaman, S/o. Sethuraman, Subramaniam Koil Street, Lawspet, Pondicherry-8 (Ex-Lessee A.S. No. 4/B/08-09) and surety Tmt. S. Vasantha under the provisions of the Pondicherry Revenue Recovery Act of 1970, unless the defaulter or other person acting on his behalf, or claiming an interest in the land, tenders the full amount of the arrears of revenue, with interest and other charges, before sunset on the day of previous to that appointed for the sale:—

Taluk	Revenue Villages	Field survey and Sub-division No.	Description of land (whether nanja, punja or garden) and of any buildings on it belonging to the defaulter	Estimated extent	Amount of arrears	Name of the defaulter	Date of sale
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)

					H. A. Ca.		
Bahour	Seliamedu	126/1	Wet land	1 0700	₹ 11,08,013 plus interst	S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	21-2-2011 at 10.00 a. m.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
Bahour	Seliamedu	150/2	Wet land	0 15 50		S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	
Bahour	Seliamedu	153/4	Dry land	0 87 00		S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	
Bahour	Seliamedu	132/1	Wet land	1 61 00		S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	
Bahour	Bahour	51/9	We tland	0 06 42		S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	
Bahour	Bahour	21/2	Wet land	1 78 50		S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	
Oulgaret	Saram	220/3	Wet land	28800 Sq. ft		S. Vasantharaman, S/o. Sethuraman, Lawspet, Puducherry-8.	

Station : Puducherry

Date : 3-2-2011

TAHSILDAR,  
(Revenue Recovery).

## CHANGE OF NAME

I, Ranganadane, son of Rattinavelou, Hindu, aged about 54 years, residing at No. C120, V. P. Singh Nagar, Caliditalcoupom, Puducherry, do hereby solemnly affirm and state on oath as follows:

I state that I was born on 7-6-1957 at Caliditalcoupom and my birth was registered under Registration No.196 of the Birth Records of Mannadipet Commune Panchayat, Thirubhuvanai and as per my Birth Certificate, my name is 'Ranganadane' whereas in other public records such as Family Ration Card, Voter's Identity Card, my name is mentioned as 'Ramamoorthi'.

I further state that I am also known and called as 'Ramamoorthi' in the public and both the names 'Ranganadane' and 'Ramamoorthi' are one and the same and only refer to me. I make this declaration *in lieu of* my identity of my calling by two names.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 28th day of January 2011.

296568

R. ரங்கநாதன்.

## CHANGE OF NAME

I, A. Gunasekaran, son of Ayemperoumal, Hindu, aged about 38 years and residing at No. 5A, Mettu Street, Veema Nagar, Puducherry-605 009, employed as Casual Fulltime Labour in Government Central Press, Puducherry, do hereby solemnly affirm and sincerely state as follows:

That I am the deponent herein and I know all the facts of my deposition well.

That I born at Pondicherry on 22-3-1973 and my birth has been registered *vide* No. 276/1973 on 26-3-1973 with Oulgaret Municipality, Pondicherry as 'Counassegarane'.

That my name as 'A. Gunasekaran' has been mentioned in my Voter's Identity Card, in the Birth Certificates of my children and my Office Order etc. Health Card, Bank Pass Book etc. including LIC Policy.

That both these names 'A. Gunasekaran' and 'Counassegarane' are referring one and the same person *i.e.*, myself only.